

## Rudra Ghanam – Tamil Corrections – Observed till 28th Feb 2023

(ignore those which are already incorporated in your book's version and date)

<b>Section, Paragraph Reference</b>	<b>As Printed</b>	<b>To be read as or corrected as</b>
<b>Section 1 Ganapathy Stuti Statement 1</b>	க <sub>3</sub> ணானாம் க <sub>3</sub> ணானம் தவா க <sub>3</sub> ணபதிம்	க <sub>3</sub> ணானாம் க <sub>3</sub> ணானாம் தவா க <sub>3</sub> ணபதிம்    deletion of maatra in letter nA; now corrected
<b>Section 1 Ganapathy Stuti Statement 17</b>	ஸீத <sub>3</sub> : ஸாத <sub>3</sub> னம்	ஸீத <sub>3</sub> ஸாத <sub>3</sub> னம்    Visargam has come due to technical issues in coding and now dropped
<b>anuvAkam 2 Statement 20</b>	த்விரீமத இதி த்விரீ - மதே	த்விரீமத இதி த்விரி - மதே    It is hrasvam and gets elongated only in Vakyam as a combined padam.
<b>anuvAkam 10 Statements 182 and 183 5 instances</b>	ஹேதிர். வ்ருணக்கு	ஹேதிர் வ்ருணக்கு  Swarabhakti need not be there before

		joint letters
<b>anuvAkam 10 Statements 126,127 and 128</b>	வதீ <sub>4</sub> ர் வதீ <sub>4</sub> ர்	வதீ <sub>4</sub> ர். வதீ <sub>4</sub> ர் (dot representing svara bakti in four places)
<b>Section 1.13 Statements 31 and 32 <i>Deletion of avagraha symbol in 6 instances</i></b>	விஸ்வபே <sub>4</sub> ஷஜோயம் — ஸ்ரிவாபி <sub>4</sub> மர்ஶனோயம் —	விஸ்வபே <sub>4</sub> ஷஜோயம் — ஸ்ரிவாபி <sub>4</sub> மர்ஶனோயம் —

### Rudra Ghanam – Tamil Corrections –Observed till 30<sup>th</sup> June 2020

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
<b>Anuvaakam 1 In Ghanam Line Statement 42</b>	அபாபாகாஸ்ரினீத்யபாப - காஸ்ரினீ	அபாபகாஸ்ரினீத்யபாப - காஸ்ரினீ
<b>Anuvaakam 1 In Ghanam Line Statement 152 towards end</b>	நமோ_ நமோ   கரன் தேப்ய <sub>4</sub> _ ஸ்தேப்யோ   கரன் நம:	நமோ_ நமோ   கரன் தேப்ய <sub>4</sub> -ஸ்தேப்யோ   கரன் நம:

Anuvaakam 1 In Ghanam Line Statement 207	மீடு <sub>4</sub> ஷ்டமேதி மீடு <sub>4</sub> : - தம_	மீடு <sub>4</sub> ஷ்டமேதி மீடு <sub>4</sub> : - தம_
Anuvaakam 3 In Padam Line Statement 31, 32 & 33	நிசேரவே	நிசேரவே
Anuvaakam 3 In Vaakyam Line Statement 31,	நமோ நிசேரவே பரிசராய்	நமோ நிசேரவே பரிசராய்
Anuvaakam 3 In Ghanam Line Statement 53	பதயே பதயே ப்ரக்ருந்தானாம்	பதயே பதயே ப்ரக்ருந்தானாம்
Anuvaakam 3 In Ghanam Line Statement 130	வோ வோ நமோ நம:	வோ வோ நம:   (extra namO deleted)
Anuvaakam 4 In Ghanam Line Statement 72	ஸங்கரஹீத்ருப் <sub>4</sub> ய: சூத்த்ருப் <sub>4</sub> யோ நமோ	ஸங்க்ரஹீத்ருப் <sub>4</sub> ய: சூத்த்ருப் <sub>4</sub> யோ நமோ (deletion of 'g' now added)
Anuvaakam 4 In Ghanam Line Statement 122	வோ வோ நமோ நம:	வோ வோ நம:   (extra namO deleted)

Anuvaakam 5 In Ghanam Line Statement 18 ( 1place) Statement 19 (2 places)	கபர்தி <sub>3</sub> னே	கபர்தி <sub>3</sub> னே
Anuvaakam 5 In Ghanam Line Statement 58	ஸம்‌வருத்த <sub>3</sub> த <sub>4</sub> வனே ச நமோ நமஸ்ச ஸம்‌வருத்த <sub>3</sub> த <sub>4</sub> வனே ச நம	ஸம்‌வருத்த <sub>3</sub> த <sub>4</sub> வனே ச நமோ நமஸ்ச (missing anudAttam) ஸம்‌வருத்த <sub>3</sub> த <sub>4</sub> வனே ச நம:
Anuvaakam 6 In Ghanam Line Statement 28	ப்ரதி <sub>1</sub> ஸர்யாயேதி ப்ரதி - ஸர்யாய	ப்ரதி <sub>1</sub> ஸர்யாயேதி ப்ரதி - ஸர்யாய
Anuvaakam 9 In Ghanam Line Statement 14	ச ச புலஸ்தயே	ச ச புலஸ்தயே
Anuvaakam 9 In Ghanam Line Statement 52	சோலப்யாயோ லப்யாய ச சோ	சோலப்யாயோ லப்யாய ச சோ
Anuvaakam 9 In Ghanam Line Statement 91 end	ஆனிர்.ஹுதேப் <sub>4</sub> யோ நம	ஆனிர்.ஹுதேப் <sub>4</sub> யோ நம:   (missing visaragam at the end)

Anuvaakam 10 In Ghanam Line Statement 1 (once) & 2 (twice)	பதே அந்த <sub>4</sub> ஸோ (after pate 'a' elides)	பதே ந்த <sub>4</sub> ஸோ (avagraha)
Anuvaakam 10 In Ghanam Line Statement 30 Statement 31 (2 times)	ம் <u>ருடா</u> <sub>3</sub> நஸ்தயா ம் <u>ருடா</u> <sub>3</sub> நோ	ம் <u>ருட</u> <sub>3</sub> நஸ்தயா ம் <u>ருட</u> <sub>3</sub> நோ நோ (No elongation in reverse order)
Anuvaakam 10 In Ghanam Line Statement 35	தவஸே   கபர்தி <sub>3</sub> னே   கபர்தி <sub>3</sub> னே   தவஸே	தவஸே   கபர்தி <sub>3</sub> னே   கபர்தி <sub>3</sub> னே   தவஸே
Anuvaakam 10 In Ghanam Line Statement 108	ரீரிஷ: இதி   ரீரிஷ:	ரீரிஷ இதி   ரீரிஷ:
Anuvaakam 10 In Ghanam Line Statement 111	மா மா தன <sub>1</sub> யே   தோகே	மா மா தன <sub>1</sub> யே   தோகே (no Swaram required for ye)
Anuvaakam 10 In Ghanam Line Statement 168	உ_பஹத்னு முக்ஃர முக்ஃர	உ_பஹத்னு முக்ஃர முக்ஃர
Anuvaakam 10 In Ghanam Line Statement 171 – 1 corr	ஸ்தவான்   ஸ்தவானோ	ஸ்தவான:   ஸ்தவானோ

<b>Statement 172 – 1 corr</b> <b>Statement 172 – 2 corrs</b>		
<b>Anuvaakam 10</b> <b>In Ghanam Line</b> <b>Statement 198</b>	ம் ருட <sub>3</sub> யேதி ம் ருட <sub>3</sub> ய	ம் ருட <sub>3</sub> யேதி ம் ருட <sub>3</sub> ய
<b>Anuvaakam 10</b> <b>In Ghanam Line</b> <b>Statement 203</b>	ந: ஶரிவ ஶரிவோ ந: ஸமனா:	ந: ஶரிவ: ஶரிவோ ந: ஸமனா:   (missing visargam)
<b>Anuvaakam 10</b> <b>In Ghanam Line</b> <b>Statement 209</b>	வ்ருக்ஷ ஆயது <sub>4</sub> ன் நிதா <sub>4</sub> ய நிதா <sub>4</sub> யாய்து <sub>4</sub> ம்	வ்ருக்ஷ ஆயது <sub>4</sub> ன் நிதா <sub>4</sub> ய நிதா <sub>4</sub> யாய்து <sub>4</sub> ம்
<b>Anuvaakam 10</b> <b>In Ghanam Line</b> <b>Statement 249</b>	முகா <sub>2</sub> க்ருதி <sub>4</sub> க்ருதி <sub>4</sub> முகா <sub>2</sub> முகா <sub>2</sub> க்ருதி <sub>4</sub>	முகா <sub>2</sub> க்ருதி <sub>4</sub> க்ருதி <sub>4</sub> முகா <sub>2</sub> முகா <sub>2</sub> க்ருதி <sub>4</sub>
<b>Anuvaakam 11</b> <b>In Ghanam Line</b> <b>Statement 18</b>	ப <sub>4</sub> வா: அத்யதி <sub>4</sub> ப <sub>4</sub> வா ப <sub>4</sub> வா அதி <sub>4</sub>	ப <sub>4</sub> வா அத்யதி <sub>4</sub> ப <sub>4</sub> வா ப <sub>4</sub> வா அதி <sub>4</sub>
<b>Anuvaakam 11</b> <b>In Ghanam Line</b> <b>Statement 19</b>	அதீத்யதி <sub>4</sub>	அதீத்யதி <sub>4</sub>

Anuvaakam 11 In Ghanam Line Statement 31	ரூத்துரா தி॒வந் தி॒வஷ் ரூத்துரா	ரூத்துரா தி॒வந் தி॒வஷ் ரூத்துரா
Anuvaakam 11 In Ghanam Line Statement 36	ஸஸ்பிஞ்சூரா: ஸஸ்பிஞ்சூரா நீலக்கீர்வா விலோஹ்ரிதா	ஸஸ்பிஞ்சூரா: ஸஸ்பிஞ்சூரா நீலக்கீர்வா விலோஹ்ரிதா
Anuvaakam 11 In Ghanam Line Statement 98	தூசூவிணா தூஸ் ப்ரதீசி:	தூசூவிணா தூஸ் ப்ரதீசி:

## Rudra Ghanam – Tamil Corrections –Observed till 31st March 2020

(Revised as on 11<sup>th</sup> Apr 2020)

(ignore those which are already incorporated in your book's version and date)

<b>Section, Paragraph Reference</b>	<b>As Printed</b>	<b>To be read as or corrected as</b>
Ganapathy stuti Statement 12	ப்_3ரஹ்மணோ  ப_3ஹ்மணஸ்பது ஆ	ப்_3ரஹ்மணோ ப்_3ரஹ்மணஸ்பது ஆ   (deletion of r in source)
Anuvaakam 1 Statement 78 last	ஜிக_3த_3 யக்ஷம_ப் ஸாமனா	ஜிக_3த_3 யக்ஷம_ப் ஸாமனா:
Anuvaakam 1 Statement 83 Padam title	அதி_4   அவோசத்    அதி_4வக்தா	அதி_4   அவோசத்   அதி_4வக்தா
Anuvaakam 1 Statement 108	அப்_4இதோ   தி_3சஷா ஸ்ரிதா:	அபி_4தோ   தி_3சஷா ஸ்ரிதா:
Anuvaakam 1 Statement 111	ஸஹஸ்ர: ஸஹஸ்ரஸோ (twice)  நவைஷாமேஷா   மவ	ஸஹஸ்ரஸ: ஸஹஸ்ரஸோ (ஸ deletion)  நவைஷாமேஷா   மவ

		நவேஷாமேஷா மவ
Anuvaakam 1 Statement 119,121,123 Padam title	விலோஹிதः ॥	விலோஹிதः ॥ (Swaritam for லோ)
Anuvaakam 1 Statement 131	உதைனமேன முதோதைனம்	உதைனமேன முதோதைனம்
Anuvaakam 1 Statement 150	ஸ்தேப் <sub>4</sub> யோ ஹஸ் ஸத்வான:	ஸ்தேப் <sub>4</sub> யோ ஹஸ் ஸத்வான:
Anuvaakam 1 Statement 241	அதோ <sub>2</sub>   ய:   இஷாதி <sub>4</sub>	அதோ <sub>2</sub>   ய:   இஷாதி <sub>4</sub> :
Anuvaakam 2 Statement 2	ஸௌனான்யே தி <sub>3</sub> ஸாம்	ஸௌனான்யே தி <sub>3</sub> ஸாம்
Anuvaakam 3 Statement 25 and 26 3 instances Once in 25 twice in 26  Swaram shift for ri	ஸ்தாய்னாம் பரிவஞ்சதே  பரிவஞ்சதே பரிவஞ்சதே First pa get Swaritam as per above correction	ஸ்தாய்னாம் பரிவஞ்சதே   should acquire swaritam after னாம் which is udAttam பரிவஞ்சதே பரிவஞ்சதே

Anuvaakam 3 Statement 66 Padam Title	த <sub>4</sub> ன்வாவிப் <sub>4</sub> ய:	இஷாமத் <sub>3</sub> ப் <sub>4</sub> ய:
Anuvaakam 3 Statement 106 Padam Title (newly added on 10 <sup>th</sup> Apr)	106. ஜாக் <sub>3</sub> ரத் <sub>3</sub> ப் <sub>4</sub> ய	106. ஜாக் <sub>3</sub> ரத் <sub>3</sub> ப் <sub>4</sub> ய   (no swaram but visargam required)
Anuvaakam 4 Statement 100	ந <sub>1</sub> ம: இஷாக்ரத் <sub>3</sub> ப் <sub>4</sub> ய	ந <sub>1</sub> ம இஷாக்ரத் <sub>3</sub> ப் <sub>4</sub> ய   No visargam before vowel “ஷ”
Anuvaakam 5 Statements 77 to 80 Padam Titles	அவஸ்வன்யாய	அவஸ்வன்யாய
Anuvaakam 7 Statement 8 Padam title	த் <sub>4</sub> ருஷணவே    ச   ப்ரம்ருஶய   ப்ரம்ருஶய	த் <sub>4</sub> ருஷணவே   ச   ப்ரம்ருஶய   (maatra deleted during editing; other titles for the padam are correct)
Anuvaakam 10 Statement 30 and 31	நோ ம் ருட <sub>3</sub> ம் ருட <sub>3</sub> நஸ்தயா நோ ம் ருட <sub>3</sub> ம் ருட <sub>3</sub> நோ ஜீவஸே ம் ருட <sub>3</sub> நோ	நோ ம் ருட <sub>3</sub> ம் ருடா <sub>3</sub> நஸ்தயா நோ ம் ருட <sub>3</sub> ம் ருடா <sub>3</sub> நோ ஜீவஸே ம் ருடா <sub>3</sub> நோ

Anuvaakam 10 Statement 68	ஸമ் <b>ய</b> യത്ഃ <b>യ</b> ച്ച <sub>2</sub> ങ്ച	ஸമ் <b>യ</b> ത്ഃ <b>യ</b> ച്ച <sub>2</sub> ങ്ച    (extra ya)
Anuvaakam 10 Statement 72	ச <b>മ</b> നു <b>ர</b> മനസ്സ <b>ச</b> <b>മ</b> നു <b>ര</b> ാ	ച <b>മ</b> നു <b>র</b> മനസ്സ <b>ച</b> <b>മ</b> നു <b>ര</b> ാ
Anuvaakam 10 Statement 73 once Statement 74 twice (newly added on 10/04)	പിതാ <b>യ</b> ജേ	പിതാ <b>യ</b> ജേ (avagraha required)
Anuvaakam 10 Statements 87 & 88 Once in 87 , twice in 88	മാർ <u>പ</u> <sub>4</sub> കമ് (അർ <u>പ</u> <sub>4</sub> കമ്   മാ   )	മാർ <u>പ</u> <sub>4</sub> കമ് (avagraha missed out)
Anuvaakam 10 Statement 114	ആയു <b>രി</b> മാ <b>യ</b> മാ യു <b>രി</b>	ആയു <b>രി</b> മാ മാ <b>യ</b> മു <b>രി</b> Avagraha should be before yu
Anuvaakam 10 Statements 157,158,159 Padam titles and Statement 157 last padam	ശര്മ   <b>യ</b> ച്ച <sub>2</sub>   <b>ത</b> ്ഃവിപ <sub>3</sub> ര്.ഹോ <sup>  </sup>	ശര്മ   <b>യ</b> ച്ച <sub>2</sub>   <b>ത</b> ്ഃവിപ <sub>3</sub> ര്.ഹോ:   (Visargam missed or deleted)
Anuvaakam 10 Statements 203,204, 205, 206 Padam title	സാമനാ <sup>  </sup>	സാമനാ:   (visargam added)

Anuvaakam 10 Statements 204,205,207 (newly added on 10/04)	<b>ப<sub>4</sub>வ</b>	<b>ப<sub>4</sub>வ</b>   (as per Pada Paatam with anudAttam swarams)
Anuvaakam 10 Statements 218,219, 220 Padam title	<b>ஆ</b>   <b>க<sub>3</sub>ஹி</b>    (marked wrongly as in vaakyam)	<b>ஆ</b>   <b>க<sub>3</sub>ஹி</b>    (as per Pada Paatam)
Anuvaakam 10 Statement 234	<b>நிவபந்து வப<sub>4</sub>ன்யஸ்</b>	<b>நிவபந்து வபந்துன்யஸ்</b>
Anuvaakam 10 Statements 248,249, 250 Padam title	<b>க்ருதி<sub>4</sub></b>   (marked wrongly as in vaakyam)	<b>க்ருதி<sub>4</sub></b>   (as per Pada Paatam)
Anuvaakam 11 Statement 15 Added on 10 <sup>th</sup> Apr	<b>மஹத்யர்ணவேர்ணவே</b>	<b>மஹத்யர்ணவேர்ணவே</b>
Anuvaakam 11 Statement 20 and 22 Once in 20 Twice in 22	<b>ஸர்வா:</b> <b>ஸிதி<sub>1</sub>கண்டா<sub>2</sub></b>	<b>ஸர்வா:</b> <b>ஸிதி<sub>1</sub>கண்டா<sub>2</sub></b> Si should acquire swaritam
Anuvaakam 11 Statement 47 1 and 2 line	<b>விவித்த<sub>3</sub>த<sub>4</sub>யந்தி</b>  <b>விவித்த<sub>3</sub>த<sub>4</sub>யன்னேரோ</b> யே	<b>விவித்த<sub>3</sub>த<sub>4</sub>யந்தி</b> <b>விவித்த<sub>3</sub>த<sub>4</sub>யந்தயன்னேரோ</b> யே

Anuvaakam 11 Statement 40	ஓயே யே பு <sub>4</sub> தானா மதி <sub>4</sub> பதுயோ	ஓயே யே பு <sub>4</sub> தானா மதி <sub>4</sub> பதுயோ (it is ButAnAm+adhipatayaH no avagraha required now removed)
Anuvaakam 11 Statement 58 Added on 10 <sup>th</sup> Apr	ஜலப் <sub>3</sub> ருதா <sub>3</sub> : யவ்யது <sub>4</sub> :	ஜலப் <sub>3</sub> ருதா <sub>3</sub> யவ்யது <sub>4</sub> :   (No visargam for sound 'A' )
Anuvaakam 11 Statement 60,61,62 Padam title	ப்ரசரந்தி	ப்ரசரந்தி
Anuvaakam 11 Statement 67 Padam title	ய   ஏதாவந்த:   ச	யே   ஏதாவந்த:   ச
Anuvaakam 11 Statement 108,109,110 Padam titles	ம் ருட <sub>3</sub> யந்து   தே   தே   யம்	ம் ருட <sub>3</sub> யந்து   தே   தே   யம்   (தே is udAttam)
Chapter 12 trymbakam Statement 11 & 12 4 instances	மா மாம் ருதாத்	மா மாம் ருதாத் Add avagraha after mA
Chapter 12 trymbakam Statement 18 Kampa Swaram	ஓயோ(2) ஓப் <sub>2</sub> ஸ்வப் <sub>2</sub> ஸா (twice)	ஓயோ(1)ப் <sub>2</sub> ஸ்வப் <sub>2</sub> ஸா (better and standard representation)

<p><b>Chapter 13 TamuShhti</b> hi ya <b>Statement 22,27,30</b> - 2 corrections each <b>Statement 25 one correction</b></p>	<p><b>ମେୟମ</b> (ମେ + ଅୟମ୍) ଆ becomes avagraha after ମେ</p>	<p><b>ମେୟମ</b> (new additional correction added on 10<sup>th</sup> April 2020)</p>
<p><b>Chapter 13 TamuShhti</b> hi ya <b>Statement 32,34,35</b> <b>Title and 35</b></p>	<p>ଶିଵାପି<sub>4</sub>ମର୍ଯ୍ୟଣ: ଶିଵାପି<sub>4</sub>ମର୍ଯ୍ୟଣ ଇତି ଶିଵ - ଅପି<sub>4</sub>ମର୍ଯ୍ୟଣ:  </p>	<p>ଶିଵାପି<sub>4</sub>ମର୍ଯ୍ୟଣ: ଶିଵାପି<sub>4</sub>ମର୍ଯ୍ୟଣ ଇତି ଶିଵ - ଅପି<sub>4</sub>ମର୍ଯ୍ୟଣ:  </p>

---

## Rudra Ghanam – Tamil Corrections –Observed till 30<sup>th</sup> April 2019

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
Anuvaakam 1 Statement 160	மார்த்னியோ_ ரார்த்னியோர் ஜ்யாம்	மார்த்னியோ_ ரார்த்னியோர் ஜ்யாம் (anudAttam required)
Anuvaakam 5 Line 30	ஸதத <sub>4</sub> ன்வன_ இதி ஸத - து <sub>4</sub> ன்வனே	ஸதத <sub>4</sub> ன்வன_ இதி ஸத - து <sub>4</sub> ன்வனே (anudAttam)

## Rudra Ghanam – Tamil Corrections –Observed till 30<sup>th</sup> August 2018

(ignore those which are already incorporated in your book's version and date)

<b>Section, Paragraph Reference</b>	<b>As Printed</b>	<b>To be read as or corrected as</b>
Anuvaakam 1 Statement 29	ஸரவ்யா   யா யா	ஸரவ்யா   யா யா
Anuvaakam 1 Statements 40,41,42	பாபாகாஸி	பாபகாஸி (pa should be hrasvam) seven instances.
Anuvaakam 1 Statements 83,84	தி_4வக்தா வோச	தி_4வக்தா ரவோச (better to have ர indicated; 3 instances)
Anuvaakam 1 Statements 108,109	தி_3சூர்: ஸ்ரிதா: (Visargam is represented) (5 places)	தி_3சூர் ஸ்ரிதா: (no visargam)
Anuvaakam 1 Statements 118	யா யோ   ரவஸர்பதி	யோ யோ   ரவஸர்பதி
Anuvaakam 1 Statement 222	அயுதா_4யா நாததாயா	ஆயுதா_4யா நாததாயா (dheergam)

Anuvaakam 2,3,4	All statement numbers joining upayanamaskaaram of namaH is represented only as நம:	நம:   நம:
Anuvaakam 4 Statement 100	நம: இஷாக்ருத் <sub>3</sub> ப <sub>4</sub> ய	நம இஷாக்ருத் <sub>3</sub> ப <sub>4</sub> ய
Anuvaakam 5 Statement 32	நமோ நமோ கி <sub>3</sub> ரிஶாய	நமோ நமோ கி <sub>3</sub> ரிஶாய
Anuvaakam 6 Statement 13	நமோ நமோ மத் <sub>4</sub> யமாய	நமோ நமோ மத் <sub>4</sub> யமாய
Anuvaakam 8 Statement 11	நம ஶங்கா <sub>3</sub> ய ச	நம: ஶங்கா <sub>3</sub> ய ச
Anuvaakam 10 Statement 147 padam words line	ரக்ஷா	ரக்ஷ (as a padam is shortened) Rule P.S – 3.8
Anuvaakam 10 Statement 249	க்ருதி <sub>4</sub>	க்ருதி <sub>4</sub> (no anudAttam)